

ப்ராம்ப்ட்டன் நகரமானது, வாக் ஆஃப் தி எர்த் (Walk Off The Earth) இன் ஜூனோ (JUNO) விருது பெற்ற பிரபல மனிதருடன் கனடா தினத்தை ஆன்லைனில் கொண்டாடவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 23, 2020) – கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க, ப்ராம்ப்ட்டன் நகரம் அதன் கனடா தின கொண்டாட்டத்தை ஆன்லைனில் கொண்டு வருகிறது! இந்த ஆண்டின் ஜூனோ (JUNO) விருது பெற்ற இசைக்குழுவாகிய வாக் ஆஃப் தி எர்த் (Walk Off The Earth) இன் பிரபல மனிதரை அறிவிப்பதில் நகர நிர்வாகம் பரவசமடைகிறது.

ஜூலை 1 புதன்கிழமை நாளன்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்வு www.brampton.ca/canadaday எனும் வலைத்தளத்தில் நடைபெறும். குடும்ப நட்புறவு ரீதியான நடவடிக்கைகள், உண்மையான கனடிய சமையல் பதார்த்தங்கள், உணவுகளை கடையில் வாங்கி வெளியில் எடுத்துச் சென்று சாப்பிடுதல் மற்றும் மற்றும் வீட்டிலேயே கொண்டு சேர்ப்பிக்கப்படும் உணவு-இப்படியான பல விருப்பங்கள் மற்றும் இன்னும் பலவற்றை நாள் முழுதும் ஆன்லைனில் காணலாம்.

ஆஹா!, இந்த ஆண்டு, தங்கள் சொந்த வீட்டில் இருக்கும் வசதிகளுடன், ப்ராம்ப்ட்டன் நகரம் நிகழ்த்தும் 'கனடா தினம்' அரங்கில் மேடைக்கு முன் வரிசையில் ஒவ்வொருவரும் இருக்கை பெறுகிறார்கள்! மாலை 5:30 மணி முதல் அலெக்ட்ரா வழங்குகின்ற டிஜிட்டல் மேடை நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யத் தொடங்குவார்கள்; இதில் உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், வாக் ஆஃப் தி எர்த் (Walk Off The Earth) இன் பிரபல மனிதர் பங்கேற்கின்ற நிகழ்ச்சியும் இடம்பெறும்.

இரவு 8 மணிக்கு, ஒட்டாவாவிலிருந்து சிபிசியின் கனடா நாடு தழுவிய ஆன்லைன் 'கனடா தின' ஒளிபரப்பிற்கு மாறிக்கொள்ளும், அங்கு நிகழ்த்து கலைகள் புரிபவர்களில், ப்ராம்ப்ட்டன் கலைஞர் ஹவியா மைட்டி (Haviah Mighty) அவர்களும் ஒருவராக இருப்பார்.

கொண்டாட்டங்களின் மகுடமாக, நிஜமாகவே நிகழும் அற்புதமான பட்டாசு வாணவேடிக்கை அனுபவத்தைப் பார்க்கலாம்! இந்த COVID-19 தொற்று பரவல் காலத்தில், டிம் ஹார்ட்டன்ஸ் ஸ்பான்சர் செய்கின்ற டிஜிட்டல் பட்டாசு வாணவேடிக்கைகளின் காட்சியானது, பாரம்பரியமான கனடா தின பட்டாசு காட்சிகளைக் குடியிருப்பாளர்கள் காண்பதிலிருந்து வேறுபட்டு, அதை ஈடுகட்டும் வகையில் தனித்துவமான மற்றும் பாதுகாப்பான ஒரு மாற்று அனுபவத்தை வழங்குகிறது. இந்த மெய்நிகர் நிகழ்ச்சியானது, ஆன்லைனில் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது, இது ஸ்னாப்ட் கம்யூனிட்டி ஹப் (Snapd Community Hub) மூலம் இயக்கப்படுகிறது.

ப்ராம்ப்ட்டன் நகரத்தின் 'கனடா தின' நிகழ்ச்சிகளுக்கு அலெக்ட்ரா (Alectra), டிம் ஹார்ட்டன்ஸ் (Tim Hortons), ஆல்ஸ்டேட் (Allstate), அல்கோமா யுனிவர்சிட்டி (Algoma University) மற்றும் பெல் (Bell) நிறுவனங்கள் தாராளமான நிதியுதவி செய்கிறார்கள்.

சமூகத்தினருடன் உறவாடுங்கள்!

- @ExperienceBrampton மற்றும் @CityBrampton வழியாக சமூக ஊடகத்தில் எங்களைப் பின்பற்றுங்கள்.
- #BramptonCanadaDayatHome மற்றும் #BramptonTogether போன்ற ஹேஷ்டேக் உபயோகித்து கனடா தின கொண்டாட்டங்களில் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ங்கள்.
- உள்ளூர் உணவகத்திலிருந்து வாங்கிய உணவை ருசித்து உண்கிறீர்களா? #SupportLocalBrampton ஐப் பயன்படுத்தவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“கோவிட்-19 தொற்றிலிருந்து அனைவரையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்காக, இந்த ஆண்டு ப்ராம்ப்ட்டனின் “கனடா தின” கொண்டாட்டங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதாக தோறுகின்றன. ஜூலை 1 ஆம் தேதியன்று அனைவரையும் www.brampton.ca/canadaday வலைப்பக்கத்திற்கு செல்ல உற்சாகப்படுத்துகிறேன்; இங்கு, குடும்பம் மற்றும் நட்பு ரீதியான நடவடிக்கைகளை மகிழ்ந்து அனுபவிக்கலாம், கனடிய உணவை சமைக்கலாம் அல்லது உள்ளூர் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை உண்டு மகிழலாம்; ப்ராம்ப்ட்டன் கலைஞர்கள் மற்றும் ஜூனோ விருது வென்ற வாக் ஆஃப் தி எர்த் (Walk Off The Earth) இன் நாயகன் ஆகியோரின் நிகழ்த்து கலைகளைப் பார்த்து கொண்டாடுங்கள் – எனக்குத் தெரியும்!, நானும் என்னுடைய குடும்பத்தினரும் நாள் முழுவதும் விழாக்களை அனுபவிப்போம் என்று எனக்குத் தெரியும்.”

பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டு, ப்ராம்ப்ட்டனில் கனடா தினமானது மிகவும் அன்னியோன்யமாக இருக்கபோகிறது, மேலும் இது மிக மிக நல்ல விஷயத்திற்கேயாகும். கேளிக்கை புரியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் கூடவே, பாதுகாப்பாகவும் இருங்கள் – ப்ராம்ப்ட்டன் நகரின் பல ருசித்து மகிழ்த்தக்க உணவகங்கள் ஒன்றிலிருந்து உள்ளூர் ஆர்டர் கொடுத்து உணவு வாங்குவதை நீங்கள் ஆதரிக்கலாம், நாங்கள் வரிசையாக அமைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நடன விருந்து சாப்பிடலாம், தனித்துவமான ஆன்லைன் பட்டாசு வாணவேடிக்கை அனுபவத்தைக் கண்டுகளிக்கலாம்!”

- குர்ப்ரீத் தில்லான், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, தலைமைப் பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரம்

“கோவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்ளும் விதமாக அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பினை மனதில் கொண்டு, இந்த ஆண்டு 'கனடா தின'த்தை ஆன்லைனில் கொண்டு வருகிறோம். உடல் ரீதியாக நாம் விலகி இருக்கலாம், ஆனாலும் நாம் இன்னும் இணைந்தே இருக்கலாம்!

#BramptonCanadaDayatHome, #BramptonTogether ஐப் பயன்படுத்தி உங்கள் கனடா தின கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் பகிர மறக்காதீர்கள்; மேலும் நீங்கள் ஒரு உள்ளூர் உணவகத்தில் இருந்து உணவை வாங்கி வந்து அனுபவிக்கிறீர்கள் என்றால், #SupportLocalBrampton ஹெஷ்டேக் உபயோகிக்கவும்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம், உப தலைமைப் பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரம்

“நகரத்தை மீண்டும் திறப்பதற்கென நாங்கள் பணியாற்றும்போது சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை கொண்ட விஷயமாக இருக்கிறது. கனடா தினம் என்பது, ப்ராம்ப்ட்டன் நகரின் மிகப் பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும்; மேலும் கோவிட்-19 தொற்று பரவலுக்கு எதிராக பிராம்ப்ட்டன் நகரின் அடுத்த செயல்கள் குறித்து நாங்கள் தெரிவித்தபடி இருப்பதால், இந்த ஆண்டு அனைவரையும் வீட்டிலேயே தங்கியிருந்து பாதுகாப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைமைப் பொறுப்பு, மீண்டும் திறத்தல் மற்றும் மீட்சிக்கான பணிக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் மீண்டும் திறந்து மீட்சி பெறுவதை நோக்கி நகரும்போது, எங்கள் ஊழியர்கள் 'கனடா தின'த்திற்காக ஒன்ரன்பின் ஒன்றான ஆன்லைனில் பார்த்து மகிழக்கூடிய செயல்பாடுகள் மற்றும் நிகழ்த்துகலைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆண்டு உங்கள் சொந்த வீட்டில் உங்கள் வசதிக்கேற்ப 'கனடா தின'த்தை கொண்டாடுங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்.”

- டேவிட் பேரீக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca